

வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2023.06.01

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 04 – 2023 யூன்


இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைத் தளர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 மே 31ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.00 சதவீதத்திற்கும் 14.00 சதவீதத்திற்கும் 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவாக மெதுவடைகின்ற பணவீக்கம், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக இல்லாதொழிகின்றமை மறைவு மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் மேலும் நிலைநிறுத்தப்படுகின்றமை என்பவற்றுடன் இசைந்துசெல்லும் விதத்தில் நாணய நிலைமைகளை தளர்வடையச்செய்கின்ற நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இத்தகைய நாணயத் தளர்வடையச்செய்தலின் ஆரம்பமானது 2022இல் பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் வரலாற்றுச் சுருக்கத்திலிருந்து பொருளாதாரம் மீளெழுச்சியடைவதற்கான உத்வேகமொன்றினை வழங்குகின்ற வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களையும் தளர்வடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பணவீக்கமானது எதிர்வருகின்ற காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மெதுவடைந்து, ஒற்றை இலக்க மட்டங்களை எதிர்பார்த்ததிலும் பார்க்க முன்னதாக அண்மிக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைக் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளின் காலங்கடந்த தாக்கம், இலங்கை ரூபாவின் வலுவடைதல், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளின் குறைப்பு, உணவு விலைகள் இயல்புநிலையினை அடைதல் மற்றும் புள்ளிவிவரத் தளத் தாக்கத்தின் சாதகமான தாக்கம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு முன்னர் எறிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க விரைவாக குறைவடைகின்ற பாதையினைத் தொடர்ந்தது. அண்மையில் பதிவுசெய்யப்பட்ட செலாவணி வீதத்தின் பாரியளவிலான உயர்வடைதலின் முழுமையான ஊடுகடத்தலானது விலை மட்டங்களில் இன்னமும் பிரதிபலிக்கப்படவில்லை என்பதுடன் இறக்குமதிசெய்யப்பட்ட பொருட்களின் விலைகள் எதிர்வருகின்ற காலப்பகுதியில் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதனால் இது பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறையினை துரிதப்படுத்தும். கடந்த ஆண்டு காலப்பகுதியில் பொருண்மியமாக்கப்பட்ட பாரியளவிலான மாதாந்த அடிப்படையிலான பணவீக்கம் காரணமாக ஏற்பட்ட சாதகமான புள்ளிவிவரத் தளத் தாக்கமானது அடுத்த சில மாதங்களில் பணவீக்கத்தினை குறிப்பிடத்தக்களவு குறைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, மத்திய வங்கியின் அண்மைய எறிவுகளின்படி, முதன்மைப் பணவீக்கமானது 2023இன் மூன்றாம் காலாண்டின் முற்பகுதியில் ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்து நடுத்தர காலப்பகுதியில் ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்து நிலைநிறுத்தப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

முதன்மைப் பணவீக்க எறிவுகள்
கொ.நு.வி.சுட்டெண்* (காலாண்டு சராசரி, ஆண்டிற்காண்டு, சதவீதம்)



*குறிப்பு: வீச்சு வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள 2022 கா4 வரையான உண்மையான தரவுகள் கொழும்பு நகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100) அடிப்படையிலமைந்துள்ள வேளையில் 2023 கா1 இற்கான தரவுகள் கொழும்பு நகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021=100) அடிப்படையிலமைந்துள்ளன. எறிவுகள் கிடைப்பனவாகவுள்ள சகல தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன.

மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

2023 ஏப்பிரல் எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்களை எறிவு பிரதிபலிக்கின்றது. உள்நாட்டு விலைகளில் பிரதிபலிக்கும்மொன எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியாகத் தளர்வடையுமொன எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய எரிபொருள் மற்றும் உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் உத்தேச மட்டத்திற்குக் கீழான வளர்ச்சி, படுகடன் மறுசீரமைப்புச் சூழ்நிலையின் கீழான பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி அலுவலர் மட்ட அறிக்கையுடன் இசைந்து செல்லும் விதமாக எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டு இறைப் பாதை, ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற இறுக்கமடைகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற தற்போதைய எதிர்வுகூறல்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீத பாதை மற்றும் தோற்றம்பெறுகின்ற பேரண்டப்பொருளாதார பதிலிறுப்புக்களின் நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ் ஊகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் இவ் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். குறிப்பாக, நிரம்பல் நிலைமைகளின் விரைவான இயல்புநிலையினை அடைதல், உலகளாவிய பண்ட விலைகளின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க சாத்தியமான தன்மையிலான விரைவான தளர்வடைதல், இறுக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தின் மெதுவடைதல் மற்றும் மின்சாரத் தீர்வைகளுக்கான எதிர்பார்க்கப்படுகின்ற கீழ்நோக்கிய திருத்தங்கள் போன்றவற்றிலிருந்து எழுகின்ற அடிப்படை எறிவுகளுக்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. இருப்பினும், நடவடிக்கைகளின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சியுடன் அபிவிருத்தியடையக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த கேள்வி அழுத்தங்கள் போன்ற சாத்தியமான மேல்நோக்கிய இடர்நேர்வுகள் மற்றும் செலாவணி விதத்தின் ஏதேனும் பாரியளவிலான தேய்வடைதல் என்பன எறிவுகள் மீதான மேல்நோக்கிய அழுத்தங்களை தோற்றுவிக்கக்கூடும்.

பணவீக்கத் தோற்றுப்பாட்டிற்கான ஏதேனும் மாற்றங்கள் பற்றி கிரமமான அடிப்படையில் பொது மக்களுக்குத் தொடர்புட்டி அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. விசேடமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ்விடைவெளிகளினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமின்மையினைக் காட்டுகின்றது.

2022இல் முன்னெப்பொழுதுமில்லாத பின்னடைவொன்றினைச் சந்தித்த வெளிநாட்டுத் துறையானது மேம்பட்ட செயலாற்றத்தினை வெளிப்படுத்தத் தொடங்குகின்றது

2023 ஏப்பிரலில் முடிவடைகின்ற நான்கு மாத காலப்பகுதியில், வர்த்தகப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளமையானது வணிகப்பொருள் ஏற்றுமதிகளுக்கான வெளிநாட்டுக் கேள்வியின் மிதமடைந்த தாக்கத்தினை விஞ்சிக் காணப்பட்ட மெதுவடைந்த இறக்குமதிச் செலவினத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்து விரிவாக்கப்பட்ட நிதிய வசதிக்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றதனைத் தொடர்ந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் வலுவாகக் காணப்படுகின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பவற்றின் குறிப்பிடத்தக்க மீளெழுச்சியானது வெளிநாட்டுத் துறையில் தாக்குப்பிடிக்கும் தன்மையினைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பியது. குறுங்கால அரசு பிணையங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர் நாட்டமும் அண்மைய மாதங்களில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்குத் துணைபுரிந்தது. சந்தைச் சக்திகளினால் நிர்ணயிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள செலாவணி வீதமானது உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தைத் திரவத்தன்மையின் மேம்பாட்டினால் துணைபுரியப்பட்ட சாதகமான சந்தை மனோபாவங்களைத் தொடர்ந்தும் பிரதிபலிக்கின்றது. மத்திய வங்கி 2023இன் இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து கணிசமானளவிலான வெளிநாட்டுச் செலாவணியை உள்ளீர்த்துள்ளமையானது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் வலுவான அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்துள்ளது. 2023 மே இறுதியில், சீன மக்கள் வங்கியிலிருந்தான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டமானது ஐ.அ.டொலர் 3 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட சென்மதி நிலுவை நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளை மத்திய வங்கி 2023 மேயில் தளர்த்தியதுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் மூலதனப் பாய்ச்சல் வரையறைகளைத் தளர்த்துவதற்கான மேலதிக வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தற்போதுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளிலிருந்தான படிப்படியான தளர்த்தலொன்று விரைவில் தொடங்கப்பட வேண்டுமென நாணயச் சபை கருதியது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு அபிவிருத்திப் பங்காளர்களிடமிருந்தான மேலதிக நிதியிடல் ஆதரவு மற்றும் படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் முன்னேற்றங்களுடன் இணைந்து புதுப்பிக்கப்பட்ட முதலீட்டாளர் நாட்டம் என்பன எதிர்வருகின்ற காலப்பகுதியில் சென்மதி நிலுவைத் தடைகளை குறிப்பிடத்தக்களவு தளர்வடையச் செய்து, உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சிக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய சீராக்கமானது எதிர்பார்க்கப்படுகின்ற ஒற்றை இலக்க பணவீக்கத்துடன் இசைந்துசெல்லும் விதத்தில் துரிதப்படுத்தப்படுமெனவும் அதன்மூலம் தனியார் துறைக்கான கொடுகடன் ஆதரவினை வழங்கி நிதியியல் துறையின் அழுத்தங்களை மெதுவடையச் செய்யும்

வைப்பு மற்றும் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் ஆகிய இரண்டும் உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மை நிலைமைகளில் மேம்பாடுகளுடன் இணைந்து மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட சந்தை வழிகாட்டுதலுடன் தொடர்ந்தும் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டுள்ளன. எதிர்வருகின்ற காலப்பகுதியில் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தல் தொழிற்பாட்டின் அறிவிப்புடன் இடர்நேர்வு மிகை கணிசமானளவு

குறையக்கூடுமென்பதனால் அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் மேலும் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வரவு செலவுத்திட்ட ஆதரவின் வடிவிலான வெளிநாட்டு நிதியிடல் உட்பாய்ச்சல்கள் விகிதாசார ரீதியில் பாரியளவிலான உள்நாட்டு நிதியிடலிற்கான தேவையைக் குறைக்குமென்பதுடன் அதன்மூலம் அரசு பிணையங்களின் விளைவு வீதங்கள் மீதான அழுத்தங்களை மேலும் தளர்வடையச்செய்யும். 2022 யூன் தொடக்கம் தொடர்ந்தும் சுருக்கமடைந்த உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சித் துறை உள்ளடங்கலாக தனியார் துறைக்கான கொடுகடன் தளர்வடைகின்ற நாணய நிலைமைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சி என்பவற்றுடன் படிப்படியாகத் திரும்பலடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2022இல் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்த வங்கித்தொழில் முறைமையின் மூலமான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் அரசாங்கத்திற்கான கணிசமானளவிலான வெளிநாட்டு நிதியிடலின் பெறுகையுடன் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, வங்கித்தொழில் முறைமையின் மூலமான அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிற்கான கொடுகடன் அரசிற்குச் சொந்தமான முக்கிய வியாபாரத் தொழில்முயற்சிகளினால் பின்பற்றப்பட்ட செலவு மீட்சி விலையிடலின் மூலம் துணையளிக்கப்பட்டு எதிர்வருகின்ற காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2023இன் பிற்பகுதியிலிருந்து உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக மீளெழுச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது

முன்கூட்டிய குறிகாட்டிகளினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, 2023இன் இதுவரையான காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தும் மெதுவடைந்தமையானது 2022இல் கடுமையான பொருளாதார அழுத்தங்களின் நீடித்த தாக்கத்தினையும் அதன் விளைவான பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்குத் தேவையான இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகள் என்பவற்றினையும் பிரதிபலித்தது. தளர்வான நாணய நிலைமைகள், மேம்பட்ட வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதனோடு இணைந்து வியாபார மற்றும் முதலீட்டாளர் மனோபாவங்களில் மேம்பாடுகள், சுற்றுலாத் துறையின் விரைவான மீட்சி மற்றும் வளர்ச்சியினை ஊக்குவிக்கின்ற கொள்கை வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு பொருளாதாரமானது 2023இன் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக மீளெழுச்சியடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.

பணவீக்கத்தின் விரைவான மெதுவடைதல், சாதகமான பணவீக்கத் தோற்றப்பாடு மற்றும் சென்மதி நிலுவை அழுத்தங்களின் தளர்வு என்பவற்றினைக் கருத்திற்கொண்டு கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டதுடன் அதன்மூலம் பொருளாதாரத்தின் மீளெழுச்சியை வலுப்படுத்தப்படும்

திருத்தக் கொள்கை வழிமுறைகளின் ஊடாக பாரியளவிலான பேரண்டப்பொருளாதார உறுதிப்பாடு அடையப்பெற்றுள்ளதுடன் குறிப்பாக 2023இன் இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் பணவீக்கத்தின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவான குறைவடைதல் மற்றும் சாதகமான பணவீக்கத் தோற்றப்பாடு மற்றும் சென்மதி நிலுவை அழுத்தங்கள் தளர்வடைதல் என்பவற்றின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை கவனமாக மதிப்பிட்டு, நாணயக் கொள்கையின் நிலைப்பாட்டினைத் தளர்த்துவதற்கும் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் தீர்மானித்தது. இந்நகர்வானது எதிர்வருகின்ற காலப்பகுதியில் வட்டி வீதக் கட்டமைப்பின் இயல்புநிலைக்குத் திரும்பலினை விரைவுபடுத்துமெனவும் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சியினை விரிவுபடுத்துமெனவும் நிதியியல் சந்தைகளின் அழுத்தங்களைத் தளர்த்துமெனவும் அதன்மூலம்

பொருளாதாரமானது மீளெழுச்சிக் கட்டமொன்றினை நோக்கி வழிநடத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, 2023 மே 31அன்று நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.00 சதவீதத்திற்கும் 14.00 சதவீதத்திற்கும் 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குச் சபை தீர்மானித்தது.

குறுங்காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கான பணவீக்க எறிவுகளிற்கான மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஆகிய இரண்டினையும் சபை மதிப்பிட்டதுடன் சமநிலையில், பணவீக்க எறிவுகளிற்கான இடர்நேர்வுகள், நடுத்தர காலத்தில் கீழ்நோக்கிய சார்பினைக் கொண்டிருப்பதாக அபிப்பிராயப்பட்டது. பணவீக்கத்தின் விரைவான குறைவடைதல் மற்றும் பொருளாதார மீளெழுச்சிக் கட்டத்தில் விஞ்சியளவிலான கேள்வி அழுத்தங்களிற்கான தாழ்ந்தளவிலான நிகழ்தகவு எதிர்பார்க்கின்ற காலப்பகுதியில் படிப்படியான கொள்கைத் தளர்வொன்றிற்கான இடைவெளியினை உருவாக்குகின்றது. பொருளாதாரத்தின் ஆர்வலர்களுக்குத் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் நன்மைகளின் விரைவானதொரு ஊடுகடத்தலிற்கான தேவையினை சபை எடுத்துக்காட்டியது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழிநடத்தப்பட்டு தலைமையிலான நிதியியல் நிறுவனங்கள் கொள்கை வட்டி வீதங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களுடன் இசைந்துசெல்லும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களை விரைவாகச் சீராக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அநேகமான வணிகப்பொருள் இறக்குமதிப் பொருட்கள் மீது எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தினைக் கோருமாறும் சபை பரிந்துரைத்தது. ஏனையவற்றிற்கிடையில், பணவீக்கம் மற்றும் மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி எறிவுகள் ஆகிய இரண்டிற்குமான இடர்நேர்வுகளை நாணயச் சபை தொடர்ந்தும் மதிப்பிடும் என்பதுடன் அடிப்படை எறிவுகளுக்கான ஏதேனும் இடர்நேர்வுகள் காணப்படும் பட்சத்தில் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கும் நிலைபெறச்செய்வதற்குமான பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டதுடன் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	நியதி ஒதுக்கு
	துணைநில் வைப்பு வசதி வீதம்	13.00%
	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	14.00%
	நியதி ஒதுக்கு விகிதம்	4.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2023 யூன் 01ஆம் திகதி பி.ப 1.30 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2023 யூலை 06ஆம் நாளன்று வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		செத் 22	ஒத் 22	நவெ 22	திசெ 22		சன 23	பெப் 23	மாச் 23	ஏப் 23	மே 23
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு (2013=100)	69.8	66.0	61.0	57.2	கொடுவிசு (2021=100)	51.7	50.6	50.3	35.3	25.2
	தேடுவிசு (2013=100)	73.7	70.6	65.0	59.2	தேடுவிசு (2021=100)	53.2	53.6	49.2	33.6	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு (2013=100)	50.2	49.7	49.4	47.7	கொடுவிசு (2021=100)	45.6	43.6	39.1	27.8	20.3
	தேடுவிசு (2013=100)	64.1	62.4	60.1	57.5	தேடுவிசு (2021=100)	52.0	50.1	44.2	31.8	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	ஒக 22	செத் 22	ஒத் 22	நவெ 22	திசெ 22	சன 23	பெப் 23	மாச் 23 (அ)	ஏப் 23 (அ)
ஒதுக்குப் பணம்	1,386	1,379	1,342	1,318	1,349	1,590	1,505	1,424	1,417
விரிந்த பணம் (M _{2b})	11,987	12,051	12,046	12,163	12,290	12,322	12,346	12,293	12,387
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(2,035)	(1,893)	(1,873)	(1,870)	(1,767)	(1,573)	(1,434)	(1,174)	(1,039)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	14,022	13,944	13,919	14,033	14,056	13,895	13,780	13,467	13,426
அரசிற்கான தேறிய கொடுகடன்	6,990	7,043	7,178	7,293	7,471	7,612	7,471	7,568	8,091 (ஆ)
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்	1,700	1,703	1,778	1,760	1,747	1,748	1,712	1,593	1,130 (ஆ)
தனியார் துறைக்கான கொடுகடன்	7,614	7,577	7,530	7,499	7,414	7,318	7,260	7,153	7,110
விரிந்த பணம் (M ₄)	14,451	14,540	14,547	14,676	14,840	14,891	14,906	14,868	-

(அ) 2023 மாச்சு தொடக்கம் ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலரிக்கு எதிராக இலங்கை ரூபாவின் உயர்வடைதலானது அக்காலப்பகுதியில் நாணய மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் மிதமடைதலிற்கு முக்கியமாகப் பங்களித்தது.

(ஆ) 2023 சனவரி 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்ட அமைச்சரவை ஒப்புதலுடன், அரசிற்குச் சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட வியாபாரத் தொழில்முயற்சிகளின் ஐந்தொகைகளை மீள்கட்டமைப்பதற்குப் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வெளிநின்ற வெளிநாட்டு நாணய உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடனானது 2022 திசம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய அரசு படுகடனினுள் ஈர்த்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய, இச்சீராகத்தின் ஒரு பகுதி 2023 ஏப்பிரலில் நிறைவேற்றப்பட்டதுடன் அரசிற்குச் சொந்தமான குறித்த வர்த்தக வங்கியின் ஐந்தொகையில் இது பிரதிபலிக்கப்பட்டது. மேலும், இது அரசு கூட்டுத்தாபனங்கள்/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிற்கான கொடுகடனில் குறைப்பொன்றினையும் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனில் விரிவாக்கமொன்றினையும் தோற்றுவித்தது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	நவெ 22 முடிவில்	திசெ 22 முடிவில்	சன 23 முடிவில்	பெப் 23 முடிவில்	மாச் 23 முடிவில்	ஏப் 23 முடிவில்	மே 23 முடிவில்
மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	14.50	14.50	14.50	14.50	15.50	15.50	15.50
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	15.50	15.50	15.50	15.50	16.50	16.50	16.50
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பணவீதம்	15.50	15.50	15.26	15.27	16.49	16.50	16.50
திறைசீரி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	32.91	32.64	29.91	29.72	25.99	25.74	25.65
182-நாள்	32.27	32.20	28.72	28.67	25.79	25.27	25.29
364-நாள்	29.46	29.27	27.78	27.67	24.31	23.00	22.91
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	27.89	27.24	24.82	23.45	21.40	21.03	21.28 (அ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	18.42	18.70	18.66	18.50	18.29	17.87	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	26.04	26.20	25.82	25.31	23.70	23.09	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	13.37	14.06	14.63	14.74	15.06	15.12	15.23
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	17.59	18.49	19.15	19.23	19.80	19.72	19.84
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	23.63	23.07	22.24	21.56	20.48	19.19	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	24.05	23.73	22.78	22.06	21.07	19.70	-

(அ) 2023 மே 26 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி